

# ‘வீட்டில் தமிழ் பேச வைப்பதே பெரிய சவால்’

தமிழவேல்

சிறுவர்களை வீட்டில் தமிழ் பேச வைப்பதே இக்கால சிங்கப்பூர் சூழலில் மிகப் பெரிய சவாலாக அமைகிறது என்றும் சமூகத்துடன் பெற்றோரும் சிறுவர்கள் தமிழ் பேசும் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றனர் என்றும் லீ குவான் இயூ இரு மொழிக்கல்வி நிதியை நிர்வகிக்கும் செயற்குழு உறுப்பினர் களான திரு ஆர் ராஜாராமும் டாக்டர் சித்ரா சங்கரனும் தெரிவித்தனர்.

“பள்ளிகளுக்கு அப்பாற்பட்டு, தாய்மொழிக் கல்வியைக் கடைப் பிடிக்க வேண்டும். பள்ளிகளைத் தாண்டி தமிழ் பேசும் சூழலையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்த வேண்டும். அந்த முயற்சிகளுக்கு இந்த லீ குவான் இயூ இரு மொழிக் கல்வி நிதி உதவும்,” என்றார் திரு ராஜாராம்.

“இக்காலத்தில் வீட்டில் தமிழ் பேசும் சூழல் வெகுவாகக் குறைந்து விட்டது. வெளியிலும் வேலை இடத்திலும் ஆங்கிலம் பேசுவதால் அது வீட்டிலும் தொடர்கிறது,” என்றார் ராஜாராம்.

“முதலில் வீட்டில் தமிழ் பேச வேண்டும், சமூகத்தில் தமிழ் பேசக் கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். இதை இளம் வயதிலேயே செய்வது மிகவும் முக்கியம்,” என்றார் அவர்.

சிங்கப்பூரில் இரு மொழிக் கல்வியை மேம்படுத்த சிறார் களிடையே குறிப்பாக பாலர் களிடையே அத்திறன்களை வளர்க்க புதிய லீ குவான் இயூ இருமொழிக்கல்வி நிதி கடந்த ஆண்டு நவம்பர் 28ம் தேதி தொடங்கப்பட்டது.

இதுவரை 113 மில்லியன் வெள்ளி நன்கொடை இந்நிதிக்காகத் திரட்டப்பட்டுவிட்டது.

அதைத் தொடர்ந்து இந்நிதியை நிர்வகிக்கும் 16 பேர் கொண்ட புதிய

செயற்குழு நேற்று அறிவிக்கப் பட்டது.

அக்குழுவில் தமிழ் ஆர்வலர் களான சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்ப்புப் பிரிவு இயக்குநரான 49 வயது திரு ராஜாராம், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் ஆங்கில இலக்கியப் பிரிவில் இணைப் பேராசிரியராகப் பணி புரியும் டாக்டர் சித்ரா சங்கரன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

“இருமொழிக் கல்வியை எப்படி மேலும் சிறப்பாக்குவது, புதிய திட்டங்களை உருவாக்குவது போன்றவற்றில் செயற்குழு கவனம் செலுத்தும்,” என்று திரு ராஜாராம் விவரித்தார்.

“குறிப்பாக பாலர் பள்ளியில் பயிலும் சிறார்களிடையே இரு மொழித் திறனை வளர்ப்பது, அவரவர் திறனுக்கு ஏற்றவாறு தமிழ் கற்றல் கற்பித்தல் முறைகளை வடிவமைப்பது மிகவும் முக்கியம்,” என்றும் அவர் கூறினார்.

“இரு மொழித் திறனை வளர்ப்பது, குறிப்பாக இக்கால சூழலில் தமிழ் மொழியை வாழும் மொழியாக மாற்றுவது சிங்கப்பூரின் தனிப்பட்ட சவாலாக அமைகிறது.

“சிங்கப்பூரின் இரு மொழிக் கல்வியை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல முக்கியமான சிறப்பான முயற்சிகளை செயற்குழு மேற்கொள்ளும்” என்றும் திரு ராஜாராம் குறிப்பிட்டார்.

கல்வி அமைச்சின் ஆங்கிலம் மற்றும் தாய்மொழி கற்றல் கற்பித்தல் முயற்சிக்கு துணையாக புதிய இரு மொழிக் கல்விக்கான லீ குவான் இயூ நிதி அமையும்.

பாலர் பள்ளி முதல் கல்லூரி வரை அனைத்து நிலைகளிலும் இரு மொழிக் கல்வியின் முக்கியத் துவத்தைப் பெற்றோர் உணர வேண்டும். இது தேர்வுக்கு அப்பாற்பட்டது. கலாசாரத்தையும் பண்புகளையும் வலியுறுத்தக்கூடியது என்று கூறிய டாக்டர் சித்ரா, பாலர் பள்ளியில் தமிழ் கற்றல் கற்பித்தலை



திரு ஆர். ராஜாராம், இயக்குநர், மாணவர் சேர்ப்புப் பிரிவு, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்

ஒருமுகப்படுத்தும் முயற்சியிலும் குழு ஈடுபடும் என்றும் கூறினார். மிகச் சிறு வயதிலேயே தமிழ் மொழி மீது ஆர்வத்தை ஏற்படுத்துவது அவசியம் என்றார் டாக்டர் சித்ரா.

பல காலமாக சிங்கப்பூரில் இரு மொழிக் கல்வியின் முக்கியத்துவம் பற்றி பேசி வந்தாலும் இப்போது வெறும் பேச்சோடு நின்றுவிடாமல்



டாக்டர் சித்ரா சங்கரன், இணைப் பேராசிரியர், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்

செயலிலும் இறங்கும் வண்ணம் லீ குவான் இயூ இருமொழிக் கல்வி நிதி ஆள்பலத்தையும் பண பலத்தையும் ஏற்படுத்திக் கொடுத்து உள்ளது என்று திரு ராஜாராம் சுட்டினார்.

 [tamilv@sph.com.sg](mailto:tamilv@sph.com.sg)

## லீ குவான் இயூ இரு மொழிக் கல்வி நிதி செயற்குழு உறுப்பினர்கள்

**திரு ஹெங் கவீ கியட் (தலைவர்)** – கல்வி அமைச்சர்

**திருவாட்டி சிம் ஆன் (துணைத் தலைவர்)** – கல்வி அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர்

**திரு வோங் காங் ஜெட் (பொருளாளர்)** – இயக்குநர், நிதி மேம்பாட்டுப் பிரிவு, கல்விக் கழகம்

**திரு ஆலன் சான்** – தலைமை நிர்வாகி, சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ்

**டாக்டர் சித்ரா சங்கரன்** – துணைப் பேராசிரியர், தேசிய பல்கலைக்கழகம்

**திரு ஆர் ராஜாராம்** – இயக்குநர், தேசிய பல்கலைக்கழகம் மாணவர் சேர்ப்புப்பிரிவு

**திரு ஷான் சியாவ்** – தலைமை நிர்வாக அதிகாரி, மீடியாகோர்ப்

லீ குவான் இயூ இரு மொழிக் கல்வி நிதிக்கு நன்கொடை வழங்கியவர்கள் (முதல் ஆறு பேர்)

பெயர்	தொகை (\$)
திரு லீ குவான் இயூ	12,000,000
திரு லீ கா ஷிங்	5,000,000
திரு ரோபர்ட் இங்	5,000,000
சிங்கப்பூர் பந்தயப்பிடிப்புக் கழகம்	5,000,000
குவான் இம் தோங் ஹூட் சோ ஆலயம்	3,000,000
திரு ரோபர்ட் குவோக்	3,000,000

கீழ்க்கண்ட வழிகளில் பொது மக்கள் தொடர்ந்து நன்கொடைகள் வழங்கலாம்:

**1) காசோலை மூலம் நன்கொடை** வழங்க விரும்புவோர் “Lee Kuan Yew Fund for Bilingualism” என்ற பெயருக்கு அனுப்பலாம். காசோலையின் பின்புறம் நன்கொடை கொடுப்பவரின் முழு பெயர் அல்லது நிறுவனத்தின் முழு பெயர் (வரிவிலக்கு ரசீதுக்காக), அடையாள அட்டை (NRIC/FIN) அல்லது UEN எண் (நன்கொடைக்கான வரி விலக்குக்காக), வரி விலக்கு ரசீதை அனுப்ப வேண்டிய முகவரி, தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ஆகியவற்றையும் குறிப்பிட வேண்டும்.

காசோலைகளை அனுப்ப வேண்டிய முகவரி:

Ministry of Education  
1 North Buona Vista Drive  
MOE Building, #09-53  
Singapore 138675  
Attn: Mr Chye Kemg Huat,  
Financial Management Branch

**2) \*பணமாக நன்கொடை:** மக்கள் கழகத்தின் கீழ் செயல்படும் 105 சமூக மன்றங்களில் ஏதேனிலும் ஒன்றில் நேரடியாகச் சென்று (அலுவலக நேரத்தில்) நன்கொடை வழங்கலாம். அல்லது எண் 1, நார்த் போனா விஸ்டா டிரைவில் உள்ள கல்வி அமைச்சின் ‘போடியம் புளாக்’ கட்டடத்தில் உள்ள வாடிக்கையாளர் சேவை நிலையத்திற்கு நேரடியாகச் சென்று நன்கொட்டை வழங்கலாம்.

**டாக்டர் சியாவ் லான் கெர்ட் கிறிஸ்டியென்ஸன்** – துணைப் பேராசிரியர், தேசிய பல்கலைக்கழகம்

**துணைப் பேராசிரியர் ஹாஜா ரஹ்மான்** – துணைத் தலைவர், தேசிய கல்விக் கழக ஆசிரிய மொழிகள், கலாராசப் பிரிவு

**குமாரி ஹோ பெங்** – கல்விக்கான தலைமை இயக்குநர், கல்வி அமைச்சு

**டாக்டர் கூ கிம் சூ** – மழுலைப் பருவ அனைத்துலக அலோசகர்

**பேராசிரியர் எடி கோ** – கௌரவ பேராசிரியர், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்,

எஸ்ஜஎம் பல்கலைக்கழக சீனக் கல்வி இயக்குநர்

**திரு அந்தோணி டான்** – திரு லீ குவான் இயூவின் சிறப்பு உதவியாளர், பிரதமர் அலுவலகம்

**திரு வான் ஷாங் மிங்** – தலைவர், சிங்கப்பூர் சீன குலமரபுச் சங்கக் கலாசாரக் கலைகள் செயற்குழு

**திரு யாத்திமான் யூசோஃப்** – கென்யாவுக்கான தூதர்

**திருமதி யூ-ஃபூ யீ ஷூன்** – கௌரவ அலோசகர், என்டியூசி சிறுவர் பராமரிப்பு